



உள்ளங்கைக்
கு கைகளை
தேய்க்கவும்



விரல்களுக்கு
இடையில்
நுழை



உங்கள்
விரல்களுக்கு
இடையில்
தேய்க்கவும்



எதிரெதிர்
உள்ளங்கைகளில்
விரல்களின்
பின்புறத்தை
தேய்க்கவும்

கைகளை கழுவுவதற்கா ன படிகள்

(Steps for Washing hands)



கட்டை
விரலை
நன்றாக
தேய்க்கவும்



விரல் நகங்கள்
மற்றும் விரல்
நுனிகளைக்
கழுவவும்



ஒவ்வொரு
மணிக்கட்டையும்
எதிர் கையால்
தேய்க்கவும்



உங்கள் கைகளை
சுத்தமான துண்டு
/ துணியால்
துடைக்கவும்



Patients for Patient Safety Foundation

www.patientsforpatientsafety.in

UIN - 5.2 p (Tamil)

